




Le prophète Nuh (paix sur lui)



سَيِّدُنَا نُوحٌ عَلَيْهِ السَّلَام




Nouh est un prophète. Dieu l'a envoyé aux gens pour les inviter à L'adorer.

نوح

سَيِّدُنَا نُوحٌ نَبِيٌّ. بَعَثَهُ اللَّهُ لِلنَّاسِ
لِيَدْعُوهُمْ أَنْ يَعْبُدُوا اللَّهَ.

✂ Colorie ce qui manque de couleurs


Dieu a demandé à Nouh de construire un grand bateau.



أَمَرَ اللَّهُ سَيِّدَنَا نُوحًا أَنْ يَصْنَعَ
سَفِينَةً كَبِيرَةً.




Nouh a obéit à Allah et a construit le bateau. Quelques personnes parmi ceux qui l'ont cru l'ont aidé.



صَنَعَ سَيِّدُنَا نُوحٌ السَّفِينَةَ وَ سَاعَدَهُ
الْقَلِيلُ مِنَ النَّاسِ الَّذِينَ صَدَّقُوهُ.




Dieu a alors ordonné à Nouh de prendre avec lui dans le bateau les personnes qui l'ont cru et aidé.



أَمَرَ اللَّهُ سَيِّدَنَا نُوحًا أَنْ يَأْخُذَ فِي
السَّفِينَةِ كُلَّ مَنْ صَدَّقُوهُ.

✂ Colorie ce qui manque de couleurs


Dieu a aussi ordonné à Noh de prendre des animaux avec lui dans le bateau. Et tous montèrent dans le bateau.



أَمَرَ اللَّهُ سَيِّدَنَا نُوحًا أَنْ يَأْخُذَ مَعَهُ
الْحَيَوَانَاتِ أَيْضًا. رَكِبَ الْجَمِيعُ فِي
السَّفِينَةِ.



Il a beaucoup plu après. Il a tellement plu qu'il y a eu un déluge : de l'eau partout qui a tout noyé. Tous ceux qui n'ont pas cru à Nouh et n'ont pas obéi à Dieu se sont noyés.



ثُمَّ هَطَلَتْ أَمْطَارٌ كَثِيرَةٌ. وَكَانَ
الطُّوفَانَ. كُلُّ مَنْ لَمْ يُصَدِّقْ سَيِّدَنَا
نُوحًا وَ لَمْ يُطِيعِ اللَّهَ أَخَذَهُ الطُّوفَانَ.